

## 1 ஏக்கர்... 3 மாதம்... ரூ.30,000

முத்தான லாபம் தரும் முளைக்கீரை விதை!

90 நாளில் வருமானம். ஏக்கருக்கு 500 கிலோ மகசூல்.

'கூரை இல்லாத வீடும்... கீரை இல்லாத வெள்ளாமையும் ஒண்ணு' என்று கிராமங்களில் ஒரு சொல்வடை சொல்வார்கள். அந்தளவுக்கு முக்கியமான பயிர் கீரை. எப்போதும் நிலையானச் சந்தை வாய்ப்பு இருக்கும் கீரையை சாகுபடி செய்பவர்களுக்கு நட்டமே வராது என்பதைத்தான் இப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.



காய்கறி விவசாயிகளில் பெரும்பாலானோர் இந்தச் சந்தை வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு தோட்டத்தில் கீரைக்கும் கொஞ்சம் இடம் ஒதுக்கி சாகுபடி செய்வார்கள். இவர்களில், கீரை சாகுபடியோடு மட்டும் நிறுத்தி விடாமல், கீரை விதைகளை உற்பத்தி செய்து கூடுதல் லாபம் பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். குறிப்பாக... விழுப்புரம் மாவட்டத்தில் பலர் கீரை விதை உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், மேலகுந்தை கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணியன். ஒரு காலை வேளையில் விதைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்த சுப்ரமணியனை சந்தித்தோம்.

கடனில் இருந்து மீட்டெடுத்த விவசாயம்!

ஒரு ஏக்கரில் நாட்டு முளைக்கீரை விதை உற்பத்திக்கு சுப்ரமணியன் சொல்லும் செலவு-வரவுக் கணக்கு...

விவரம்	செலவு	வரவு
உழவு	1,500	
கழிவு உரம், இடுபொருட்கள்	2,700	
விதை	100	
விதைப்பு	200	
களை	1,500	
பாத்தி	480	
தெளிப்பு	600	
அறுவடை	500	
சுத்தம் செய்ய	2,000	
500 கிலோ விதை விற்பனை மூலம் வரவு		40,000
மொத்தம்	9,580	40,000
நிகர லாபம்		30,420



"நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். பனிரெண்டாவதுக்கு மேல படிக்க வைக்கற அளவுக்கு குடும்பத்துல வசதியில்லாததால உரக்கடையில் வேலைக்குச் சேந்தேன். அப்படியே, விதை விற்பனை செய்யுற கடை, பூச்சிக்கொல்லி கம்பெனினு பதினாறு வருஷம் வேலை பாத்துட்டு, அந்த அனுபவத்த வெச்ச உரக்கடை ஆரம்பிச்சேன். கூடவே... பருத்தி விதை உற்பத்தியையும் ஆரம்பிச்சேன். அதெல்லாம் சரிப்பட்டு வராம பயங்கர நஷ்டமாகி, பத்து லட்ச ரூபாய் வரை கடனாகிப் போச்சு.

அந்த சமயத்துல கல்யாணம் வேற ஆயிட்டதால... அப்படியே மாமனார் வீட்டுக்கே வந்து தங்கி, அவரோட நிலத்துல கீரை, பூ, நெல்லினு விவசாயம் பாக்க ஆரம்பிச்சேன். அடுத்தக் கட்டமா கீரை விதை உற்பத்தியிலயும் இறங்கினேன். இப்போ ஒரு ஏக்கர்ல நாட்டு முளைக்கீரை விதை உற்பத்தி செஞ்சு விற்பனை செஞ்சுக்கிட்டிருக்கேன். இந்த விவசாயம் மூலமாத்தான் கடன்ல இருந்து மீண்டு, இன்னிக்கு தலை நிமிர்ந்து நடக்கிறேன்" என்று முன்னுரை கொடுத்த சுப்ரமணியன், ஒரு ஏக்கர் நிலத்தில் கீரை விதை உற்பத்தி செய்யும் விதத்தைப் பாடமாகவே சொல்ல ஆரம்பித்தார்.

ஊட்டமேற்றிய கழிவே அடியும்!

"மணலும் களியும் கலந்த இருமண் பாங்கான நிலத்தில்கூட கீரைகள் நன்கு வளரும். நாட்டு முளைக்கீரையின் வயது 90 நாட்கள். விதை உற்பத்திக்காகச் சாகுபடி செய்ய வேண்டுமென்றால், கார்த்திகைப் பட்டம்தான் சிறந்தது. நிலம் தேர்வு செய்தவுடன் கொக்கிக் கலப்பை மூலம் குறுக்கு-நெடுக்காக இரண்டு சால் உழவு செய்ய வேண்டும். பிறகு, 25 கிலோ புங்கன் பிண்ணாக்கு, 20 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 5 கிலோ இலுப்பைப் பிண்ணாக்கு, 5 கிலோ கடலைப் பிண்ணாக்கு, 20 கிலோ எள் பிண்ணாக்கு, 25 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றுடன் 500 கிலோ ஊட்டமேற்றிய கழிவு உரத்தைக் கலந்து (பார்க்க, பெட்டிச் செய்தி), ஓர் உழவு செய்து, நிலத்தை சமப்படுத்த வேண்டும். ஐந்தடி அகலத்தில் பாத்திகள் எடுத்து வாய்க்கால்கள் அமைத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இரண்டு கிலோ கீரை விதைகளை, மூன்று கிலோ மணலுடன் கலந்து தெற்கு-வடக்காக ஒரு முறையும், கிழக்கு-மேற்காக ஒரு முறையும் வீசி விதைத்துத் தண்ணீர் கட்ட வேண்டும்.

ஊட்டம் கொடுக்கும் இயற்கை இடுபொருட்கள்!

விதைத்த 3-ம் நாளில் முளைப்பு வரும். 5-ம் நாள் ஒருமுறை தண்ணீர் பாய்ச்சி விட்டு, மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து வாரம் ஒரு தண்ணீர் விட்டால் போதும். 20ம் நாள் கொத்து மூலம் களை எடுக்க வேண்டும். 30ம் நாள் 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலோடு 1 லிட்டர் 'ஹியூமிக் அமிலம்' சேர்த்து பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். 35-ம் நாளில் ஒரு முறை, களையெடுக்க வேண்டும். பிறகு, 1 லிட்டர் பஞ்சகவ்யா, 250 மில்லி மீன் அமிலம், 30 கிராம் கொம்புசாண உரம், 100 கிராம் சூடோமோனஸ், ஆகியவற்றை 80 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்கள் மீது நன்கு படுமாறு தெளிக்க வேண்டும்.

60ம் நாள், 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலோடு, 1 லிட்டர் 'ஹியூமிக் அமிலம்' சேர்த்து பாசன நீருடன் கலந்துவிட வேண்டும். அன்றே பஞ்சகவ்யாமீன் அமிலக்கரைசலை மீண்டும் ஒரு முறை தெளிக்க வேண்டும். 60-ம் நாளுக்கு மேல் பூவெடுக்க ஆரம்பித்து விடும். 75-ம் நாளில் 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலுடன் 5 லிட்டர் புளித்தமோரைக் கலந்துவிட வேண்டும்.

பூச்சிகளை விரட்டும் எண்ணெய்க் கரைசல்!

இடைப்பட்டக் காலங்களில் ஏதாவது பூச்சித்தாக்குதல் தென்பட்டால், வேப்பெண்ணெய், இலுப்ப எண்ணெய், புங்கன் எண்ணெய் ஆகியவற்றை தலா 30 மில்லி எடுத்து, 100 மில்லி காதி சோப் கரைசலைக் கலந்து, 10 லிட்டர் தண்ணீரில் கலக்கி தெளிக்க வேண்டும். இது ஒரு டேங்குக்கான அளவு. ஒரு ஏக்கருக்கு 8 டேங்க் தேவைப்படும்.

மூன்றாம் மாதத்தில் அறுவடை!

90-ம் நாளுக்கு மேல் விதைகள் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும். அறுவடை செய்து களத்தில் பரப்பி, டிராக்டர் மூலம் சுத்தப்படுத்தி விதைகளைத் தனியாகப் பிரிக்க வேண்டும். பிரித்தெடுத்த விதைகளை ஒரு நாள் வெயிலில் காய வைத்து, பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.

சாகுபடிப் பாடத்தை முடித்த சுப்ரமணியன், "ஒரு ஏக்கர்ல குறைச்ச வெச்சாலும் 500 கிலோ விதை கிடைக்கும். ஒரு மாசம் வரைக்கும் விதைகளை அப்படியே 'விதை உறக்கம்'ங்கற நிலையில் வெச்சுதான் நான் விற்பனை பண்ணேன். இப்போதைக்கு ஒரு கிலோ முளைக்கீரை விதை எண்பது ரூபாய்க்கு விற்பனை ஆகுது. ஒரு ஏக்கர்ல விதை உற்பத்தி செஞ்சா... 30,000 ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்கும்" என்றார் உற்சாகமாக.

ஊட்டமேற்றிய கழிவு உரம்

1 டன் கரும்புச் சக்கை, 4 லிட்டர் இ.எம். திரவம், 50 கிலோ எலும்புத் தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, நிழற்பாங்கான இடத்தில் கொட்டி வைத்து, மாதம் ஒரு முறை தண்ணீர் தெளித்து புரட்டிவிட வேண்டும். ஆறு மாதங்கள் கழித்து அது ஊட்டமேற்றிய உரமாக மாறியிருக்கும். 500 முதல் 600 கிலோ வரை உரம் கிடைக்கும்.

**தொடர்புக்கு**

சுப்ரமணியன், அலைபேசி: 98423-97377.